



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරෙකුරයන් අලේගැණීමට දුර්වල්වෙන්නාත් හෝ කොරුඩුවක් සෞගැණීමට දුර්වල්වෙන්නාත් හෝ දැනුමෙන් කරන දයෙනු පෙදිහියේ ඉංස්පෑකුල් උතුරු සියලු හැඳියකට නෘතියන්ට ගෙදෙනවා ඇත. යම් කොරුඩුවක් වෙත නිති ප්‍රමාදයන් තුළට විරුධ පැමින්ලියනට ගෙදෙනවා ඇත. සැකචිලිය සිරකාරියේ ඇල්මේට කැසි සිරගෙවල්ල ඉංස්පෑකුල් උතුරු සියලු හැඳියකෙන් ඉල්පියුතුයි.

ක්‍රුතරාජීයයා පිශ්චත්සී අල්ලතු තිරුත්මිතමක් කණුපිශ්චත්සීපර්ත්‍රී අත්තික්කීර එවරුක්කුම් ඔපරැල් ඉන්ස්පෑකුල් ජොන්තලින්තු සිපාරිසීපෙරිල් නැන්කොටැ තිටැක්සුම්. තිරුත්මිතමක් වෙත්තිරුප්පවරුක්ක බිරෝතමාය් ව්‍යුක්කාවක්කපටුම්. තප්පිප්පොන් මධ්‍ය්‍යකාරරාප පිශ්චත්තුක්ක වෙශුක්ති : තියවිස් ඉන්ස්පෑකුල් ජොන්තලින්තු කොටුඩ්ප්පත්තුක්කාලාපාරා.

WANTED BY THE POLICE.

THE two under-mentioned persons are charged with robbery at Meddetenna on December 31, 1898. The Police Magistrate of Hatton has issued warrant No. 27,120 for their arrest:—

(1) Meerasah ; is a Moor ; religion, Mohammedan ; age, about 32 years ; height, about 5 ft. 6 in. ; is well made ; complexion, fair ; nose, large ; mouth, small ; teeth, regular ; eyes, large, hazel ; hair, cut short ; wears full whiskers, moustaches and beard, cut short ; birthplace and general residence, Katukitula, Ramboda ; haunts Pussellawa and Gampola ; is unmarried ; uncle, Omar Lebbe of Tawalantenna ; cousin, Mohamado, ex-Arachchi ; is well known to the Peace Officer of Ramboda and Police Constable 720 O. A. Amat.

(2) Charlis alias Charlis Appuhamy ; is a Sinhalese of the Vellala caste ; religion, Buddhist ; occupation, trader ; age, about 22 years ; height, about 5 ft. 6 in. ; is well made ; complexion, dark brown ; nose, pointed ; teeth, regular ; hair, black, tied in a knot ; wears slight moustaches and beard ; has pimple marks on face ; birthplace, Ahangama ; general residence, Sangalipalama ; haunts Watadora, Pussellawa, and Talvalantenna ; is unmarried ; cousin, Sinno Appu of Watadora ; is well known to the Peace Officer of Ramboda.

Mira Saibo Marikar ; charged with theft and arson at Pudur in Tamankaduwa district between September 1 and 11, 1898 ; is a Moor ; religion, Mohammedan ; age, about 45 years ; height, about 5 ft. 6 in. ; make, thin ; complexion, brown ; nose, long ; eyes, black, sunken ; hair, shaved ; wears long beard, partly gray ; has a scar on head and cut marks on buttocks ; birthplace and general residence, Pudur in Tamankaduwa district, North-Central Province ; haunts Punana in Batticaloa District ; he has taken his wife and children with him ; relations, Habibu Marikar of Kapiawila, Slema Lebbe Meera Lebbe of Divulane, Meera Lebbe Isma Pulle of Pudur, and Meerasan Marikar of Pudur ; is well known to Monasinghe Ukku Banda, Korala of Meda patty, Karin Khan, Peace Officer of Medapattu, and Kuppe Tamby, Police Vidane. The Police Magistrate of Anurahapura has issued warrant No. 19,623 for his arrest.

STOLEN.

ON January 12, 1899, from a kitchen at Glennie street, Slave Island : 1 ash-coloured tweed coat, the lining of which is spotted, 1 red and blue striped cricket handkerchief, somewhat new. Owner, G. John de Silva, servant of Mr. Von Posner.

On January 12, 1899, from the godown of Mr. G. H. Hamilton at Galle road, Wellawatta : 1 black merino coat, 1 black striped flannel shirt, 1 white coat, 1 white cloth three yards in length, 2 red chintz banians (striped), 2 white handkerchiefs, and 1 alpaca umbrella. Owner, Charles Appu, servant of Mr. Hamilton.

On January 14, 1899, from the owner's room at Third Division, Maradana : 1 steel trunk containing 1 yellow silk sarong, 1 leather belt, 2 white coats, 1 bunch of six keys, 3 silver buttons, 2 silk handkerchiefs, and Rs. 2 in cash. Owner, B. T. Mohamado.

On January 14, 1899, from a cattle shed at Vauxhall street, Slave Island : a racing hackery with accommodation only for two persons, the hackery painted lead colour, is made up of three different kinds of wood (suria, sappu, and halimilla), the height of the wheels is 3 ft. 8 in., bears No. 2,123, also a chain and padlock attached to the wheel. Owner, Ana Abdul Majid.

On January 14, 1899, from the owner's outer verandah at Canal road : 1 patent brass hanging lamp with shade. Owner, Dr. G. P. Schokman.

From the lines at Ashlueru estate, Nawalapitiya : 2 gold neck ornaments, 1 gold mailidu, 4 silver bangles, 2 silver toe ornaments, 7 brass plates, 2 brass chembus, 2 brass pots, 1 brass vessel, 1 brass tray, 1 brass lamp, 2 red cloths, 2 cambi selay cloths, 3 white cloths, 12 cambi vaity cloths, 3 white coats, 7 red handkerchiefs, 12 white cloths, 1 white shirt, 4 banians, 13 pieces of cloths, 1 alpaca umbrella marked මාරු, 1 big knife, 1 account book, 5 Tamil books, and 1 servants' registration book in favour of Madasamy. Owner, Velaidan of Ashlueru estate, Nawalapitiya.

From a house at Hill street, Colombo : a lady's gold chain with charms and a silver medal, 2 diamond sprig brooches, 2 diamond rings, 1 silver watch with a gentleman's gold watch chain attached, 3 gold necklaces of different patterns, 1 set of gold native hairpins comprising a gold comb, 2 panchies and a hairpin, 1 pair lady's gold pendant earrings (snake-pattern) set with rubies, 2 gold rings (engraved), 1 large coral bead necklace, 6 gold earrings set with precious stones, 1 pair plain gold pendant earrings, 2 small parcels containing loose pearls and rubies, 1 English-made locket enclosing photo, 1 silver swami bracelet, 2 silver panchies, 1 lady's silver neckslide, 1 infant's silver spoon, 1 gold mukutu, lot of loose gold beads, 1 set of jewels set with Matara-diamonds consisting of three crosses in different designs, 1 pair diamond pendants, 1 brooch, 2 pairs krabu, several pieces of gold and silver jewellery which cannot be exactly defined, 12 solid silver tablespoons marked "J. P. A." in monogram, 12 solid silver teaspoons

marked "J. P. A." 6 solid silver tablespoons marked "J. P. A." 1 large silver soup ladle marked "J. P. A." 6 English silver tablespoons (engraved), 6 English silver large forks; 1 English silver pickle fork with bone handle, and 12 English silver (large) tablespoons. Owner, Mrs. Ellen Cowell, Hill street, Colombo.

STOLEN OR STRAYED.

ON December 23, 1898, from a compound at Karavaddi, Jaffna : a dark brown cow. Owner, Neekilar Vaitilingam, Nallur, Jaffna.

On January 10, 1899, from the owner's compound at Braybrooke street, Slave Island: a black and white bull branded "P. A. D.O." on one of the sides. Owner, Suduhakuru Malis Fernando.

LOST.

On about December 20, 1898, from the owner's possession at the Jaffna town: a gold ring set with a large sapphire and about ten diamonds round it in a cluster. Owner, Mrs. H. T. M. Todd, "Kattiaratan" Pallai.

On January 1, 1899, from the owner's possession between Moor street and Grand bazaar: a string of gold beads weighing 3½ pagoda. Owner, Packeer Meera Lebbe, Shaik Abdul Cader.

FOUND.

At the tavern premises at Malay street, Slave Island ; a full-grown black hen with yellow feathers on neck
Owner, not known.

At Welikada : 2 large double bullock cart wheels with thick tyres. Owner, not known.

MISSING.

A BOY named Punchi Kira ; is a Sinhalese of the Berawaya caste ; religion, Buddhist ; age, 5 years ; height, 3 ft. 6 in. ; make, stout ; complexion, dark brown ; eyes, black, round ; hair, black, tied in a knot ; has vaccine marks ; birthplace and general residences, Aswedduma, Etimole, and Buttale ; father, Nipuna ; mother, Hudi, both of Etimole ; is well known to Punchirala, Division Officer of Galebedda.

NOTICE.

ELIATAMBY RAMALINGAM, advertised for in "Hue and Cry" No. 1,581 of October 28, 1898, has surrendered.

පෙරලිජියට තිහුකරණ අය.

මෙහි පහත සඳහන්කරණ දෙදෙනු විසින් වශී 1898 ක්වූ දෙසැම්බර් මස 31 වෙති දින මැදියැතෙන්ද සෞරකම් කළාය කියන ආදාළුවේ අනුමත කරණුලුට සිටියි. හැටත්ත්‍යෙන් පොලිස් නඩුකාරකු හැක විසින් අංක 27,120 දරණ වරන්තුව මේවින් ඇල්ලීම පිළිස් පිටකර ඇත.

(1) හම, මරස්සා; රුහිය, මරස්කළ; අයම, මඟුවන්කාරයා; වයස, අවුරුදු 32ක් රමන ඇතු; උස, අඩි 5 ක් පමණ ඇත; ගෙරරේ, සම්පූර්ණයේ; පාට, ලැස්තයේ; හකය, දෙළඹයේ; කටට, පුත්තියේ; දෑන්, ගර්ල්දයේට ඇතු; ඇස්, ලෙංකයේ, රෝවන් පාටයේ; ඉසකේස්, කොටකර කපා ඇතු; උපුරුදුලු සහ බිජබාරි, සම්පූර්ණයේන් ඇතු; රුචිල, කොටකර කුපා; ඇතු; උපන් ගම සහ බොහෝයෙකින් පදනම් ස්ථානේ, කටුවිටුලා, ගම්බෙඩ; කොයෙකින්ට ගැටුවසෙය තැන්, පුස්සුලුලාව සහ ගම්පොල; කසාච්චුලා තැන්; හවුලන්කැඳවනේ මොරලුවිඩ්, මාමාස; රක්සාවෙන් අරුණ මාහු, මාදු ආරවි, මොඩුගේ මාමාස; රම්බෙඩ; පිස්සුපිසර්වද්, පොලිස කොයේකාපල් අඩික් 720 දරන ඕ. ඒ. අමත්තයේ මොඩුකාර දැනුම් ඇතු.

(2) නම, වර්ලිස් නොකෙන් වාර්ලිස්පැප්පාම් ; රුහිය, සිංහල ; කුලය, නොවිගම ; මුහුම් රෝස්ට්, වේලෙන්දු ; වසස, අවරුදු 22ක් පමණ ඇත ; උස, අව් රුක්ස් පමණ ඇත ; ගැරිරය, සම්පූර්ණය ; පාට්, කළ දුඩුරු පාටයි ; තහය, උලප ඇත ; දේශ, හරිවිදිය ඇත ; ඉඩකෙස්, කළයි, නො නොවීම බිඳුලාය ; රුහුල සහ උඩුරුව්ම්ල, විකක් ඇත ; මුහුනෑ, කුරුලු ආව ලක්ෂ්‍ය ඇත ; උපන් ම, අභ්‍යන්තරම, බොනෝයෙයින් පදිංචි යොනේ, සහයෝලියාලුම්ක ; නොයෙක්වීම ගැවැනි, වට්දෙර, ප්‍රස්ථාල්ලාව සහ හුවලන්හැනිය ; කොසා බිඳුලා නැත ; වට්දෙර සිංහෝස්පැප්පා, මස්සිභාය ; රම්බිඩ් පිශ්චපිසරව මෙහුම නොදුකාර දුනුම් ඇත.

සොරකම් කරන්ව සෙදුනා.

ඩී 1899 කටු ජනවරි මස 12 වෙනි දින කොමිජ් යැවුම් දිනයේ ගෝලෝනිලිදිනය කුඩා තිබූ ඇත්තා කොට 1d, රහු සහ නිල් ඉටුවැට්ටිව ශ්‍රී කුළුව ලේඛනය 1d. අධිකාරියා, වොයා පොය්නර් මහජමයාගේ වැඩිකාර ඒ. ජෝන් ද සිල්වා.

වලි 1899 කුපු ජයවර්ධන වල 12 වෙති දින ගාලුව හන පාරේ ඩී. එ. ගැමිල්ටන් මහජම්යාගේ වැල්ල වස්සෙන් ගුදම් නිති: කේ මුර්හාකෝට්ටි 1ද, කෙටිමු වැළිපි උෂ්‍යල් කිමි 1ද, පුද කෝට්ටි 1ද, යර හින් දියැඹ් පුදරෙදි 1ද, ඉරව්වූ වරතුලින්ක බැහිඳිය 2ද, පුද ලේඛනු 2ද, ඇල්පතා තුව 1ද. අයිතියාරය, ගැමිල්ටන් මහජම්යාගේ වැඩිකාරය, වාර්ලිස්ප්පේද.

වලි 1899 කටු ජනවාරි මධ්‍ය 14 වෙති දින මරදු ගේ තුන්වෙති ශේ. එහිස් අපේක්ජා රජයාගේ කාමරේ සියි: වාණි පෙවරියක අඩු ගැනීම හෝ පෙද සැරුණු 1ද, කයු පෙර 1ද, පුදු කේට්ටි 2ද, සඳහා ශේ. අඩු ගැනීම සියි පෙරලි 1ද, රිඛ බේ. සේ. නියම 3ද, පෙවලේ සැපු 2ද, කාසිවලු සේ. පි. එ. මොනා වූද.

වත් 1899 කටු ජනවරි මධ්‍ය 14 වෙනි දින නැග්‍ර රෝමි කම් දාරේ අධිනිකාරකාගේ එදිය පිලේ තීවි:
එදුනක පියා කළ ලුම්පුවන්. අධිනිකාරකා, බොක්ටරි ඒ. ඒ. සොක්ටන්.

ବୁଲାକିରିଛେ ଆଜ୍ଞାନୀୟରୁପରେ ଲୋକମାତ୍ର ହିନ୍ଦି କାର୍ଯ୍ୟର ଅର୍ଥରେ 2୫, ରୋଗର ମିଳିରେ 1୯, ରୀତି ବଳେ 4୫, ରୀତି ମାପଦିଶିଲ୍ଲେ ଲାଲିକ ଅର୍ଥରେ 2୫, ପିତୃତଳ ପିତୃତଳ 7୫, ପିତୃତଳ ଜୀବିତ 2୫, ପିତୃତଳ ବିଚାରକ 1୯, ପିତୃତଳ ବିଚାରକ 1୯, ପିତୃତଳ ଲୋକିତ 1୯, ରତ୍ନରେଣ୍ଡି 2୫, କନ୍ଧି ଜୋଲିରେଣ୍ଡି 2୫, ଜ୍ଞାନରେଣ୍ଡି 3୯, କନ୍ଧି ଲେଖିରେଣ୍ଡି 1୨୫, ଜ୍ଞାନ କେବଳ 3୯, ରତ୍ନରେଣ୍ଡି 7୫, ଜ୍ଞାନରେଣ୍ଡି 1୨୫, ଜ୍ଞାନ କାଳିକ 1୯, ବିଦ୍ୟାନୀୟ 4୯, ରେଣ୍ଡିକୁଳୀ 1୩୯, ଏ ଓ ଲୋକନୀୟରେ ଆଲୋକାନ୍ତା, କୁଦି 1୯, ଲୋକ ପିତୃତଳ 1୯, ଯଜମାନୀୟ 1୯, ଦେଖିଲୁପୋଷ୍ଟ 5୯, ବିଜ୍ଞାନିକାଙ୍କ ଲୁଧିଦା ବୀଜୁବଳୀ ଲୁଧିକାରୀଙ୍କ ରେଣ୍ଡି 1୯.. ଅନ୍ୟକୁଳାରୁଦ୍ୟ, ବୁଲାକିରିଛେ ଆଜ୍ଞାନୀୟରୁପରେ ଲୋକମାତ୍ର ହିନ୍ଦି କାର୍ଯ୍ୟର ଅର୍ଥରେ 2୫..

ඡසුරකම් කාරණව තොගාස් දඩාවනේ සහා යෙදුනා.

වැඩි 1898 කුටු දෙසාල්පර මක 23 වෙනි දින යෘතෙන් කරවූ තිබේනි මිදුලක ඉද : කළ ලුණිරු රාට එලදෙක්. අදිනිකාරයා, නිකිලාර වහිනිලි-ඇමු තිල්පර, ජපනේ.

වලි 1899 කුට්ටි ජක්වාරී මස 10 වෙති දින කොමිෂනයේදී යෝගී තුළ පෙන්වා ඇති නියම පිළියෙන් අධිකාරී රජයෙහි ඉතුළු දැනු ලබයි. එම පැවත්තා ඇතුළු නියම පිළියෙන් අධිකාරී රජයෙහි ඉතුළු දැනු ලබයි.

ଶ୍ରୀନାଥ କଣ୍ଠମା.

වත් 1899 කටු ජක්වාරි මය 1 චෙතු දින යොදාගැනීමෙන් වහුකාධිවිත් අභ්‍යරේද අධිකාරියා ලැබූ නිසි: පෙනෙයි 33 බිරු ඇත් රෝරන් ඇවටවත්. අධිකාරියා, පකිරි මිලලෙවි හා ඩිස් ඇඩුල්කාදර්.

සම්බුද්ධ සෙනුව.

ජ්‍යෙෂ්ඨ සිසුවීන් මූල්‍ය ඉඩටිට් එකේ තැබුරුවෙන් ඉදි කිහිපාව මිල්ල තුළමෙ ඇති ලොකු කෙතියියෙයි. අදිනිකාරයාව දැනු නේ නි.

වැළිකඩි ලොකු බරකරන්හි රෝද දෙකක්. අධිතිකාරයාට නොදුන ඉදියි.

ବ୍ୟାକିଲି ପିତାଙ୍କ.

ඩි.එල බෙරවා කුලයේ ප්‍රධාන කිරීම් නම් පිරිමිලුමෙක් ; අහම, මුඩාගාම ; වයස, අවිරුදු රුපි ; උස, අභි වැශ්‍යි ; ගරුරය, තරයි ; පාට, කඩ් හුරුයි ; ඇස්, කඩ්පි, ව්‍යකුරුයි ; ඉසකෙයි, කඩ්පි, හොඳවේවිට විදැ ඇති ; අන් එදු කැලුලේ ඇති ; උපන මේ, බුද්ධිලාභීමේ ලේ අසවාද්දූහුවි ; බොහෝසේසින පරිංලි, ඇම්බිලෝලේ අසවාද්දූහුවි දුව තෙයුර ; පියා, තුළපා ; මට්, ප්‍රති, දෙන්තම ඇම්බිලෝලේය ; මේහුව ගලුවැනුදේ ප්‍රචිරුල සො, විධික මුළුදුන් යාචි තෙළෙනුර දැඩ්මී ඇති.

ଦୁର୍ଗାମହିତୀ

ඩීම් 1898 කුට් තිස්තෙක් රැව 28 වෙනි දින අතික 1,581 දරණ නොරුන් අල්ලන අඛබේරේ ප්‍රසිඨ එලියකම්ඩ යෝජිත කළේ අල්ලාගන්න යෙදුයා.

பொவில் அதிகாரிகள் பிடிக்கத்தேடும் ஆட்களின் விழரம்.

அடியில் காணப்படு மிருவர் காக்அ ம் ஆண்டு மார்க்டமின் கூகங் வை, மெடத்தன என்னுமிடத்தில் களவா டினுக்கெனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். தொப்பித்தோட்டத்துப் பொலிஸ் நீதவான் இவர்களைப் பிடிப்ப தற்கு விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் உள்ளது :—

(க) மீருசா, சோனகன், முகம்தியன், வயது-எறக்குறைய கூட, உயரம்-எறக்குறைய குதி அடி, கல்லி கேள்வி, நேர்த்தியான நிறம், மூக்கு-பெரியது, வாய்-சிறியது, பற்கள்-ஒழுங்கானவுல், கணகள்-பொய்வு சென்னி ராணுவங்கள், தலைமயிர்-கட்டடமூயாய் வெட்டப்பட்டது, பெரிய கண்ணமீதையும் மீதையும் காடி-கட்டடமூயாக வெட்ட

பட்பட்டது, பிறந்தவிடமும் யொதயிருப்பிடமும்-றம்பொட என்னுமிடத்தைச் சேர்ந்த கட்டுக்கித்தல், ஆசாடு மிடங்கள்-புசலால் கம்பளொ, கலியாணம் முடியாதவன், மாமன்-தவலங்களை என்னுமிடத்திலிருக்கும் ஓமார் வெல்வை, மச்சான்-பளைய ஆரூச்சி மொகம்மது, நம்பொட சமாதான உத்தியோகஸ்தருக்கும் எடும் இலக்கப் பொலி ஸ் கெர்ஸ்தாப்பல் ஓ. ஏ. ஆமத்துக்கும் இவனை நன்றாகத் தெரியும்.

(2) சார்ஸில் அல்லது சார்ஸில் அப்புகாமி, சிங்களவன், வேளாளன், புத சமவி, இயாபாரம், வயது-ஏற்குறைய உடை, உயரம்-ஏற்குறைய இடை அடி, நல்ல திரேகம், பொதநிறக் கறுவல், கூரிய முக்கு, பற்கள்-ஒழுங்-ராஸவை, தலைமயிர்-கறுப்பு கொண்டையாகக் கட்டப்பட்டது, சொற்ப மீசையும் தாடியுண்டு, முகத்தில்-பருக்கள் வாந் த அடையாளங்களுண்டு, பிறந்தவிடம்-அகங்கம், பொதுயிருப்பிடம்-சங்கிலிப் பாலம், ஆசாடுமிடுத் தன-வட்டதொற புசலால் தல்வாந்தென, கலியாணம் முடியாதவன், மச்சான்-வட்டதொற என்னுமிடத்தைச் சேர்க்க சின்னே அப்பு, நம்பொட சமாதான உத்தியோகஸ்ததுக்கு இவனை நன்றாகத் தெரியும்.

மீருசாப்புமரிக்கார், காக்கும் ஆண்டு புரட்டாகிமூ கம் கக ம் திட்கிளுக்கிடையில் தமன்களை குறி ச்சிகையச்சேர்க்க புதர் என்னுமிடத்தில் களவாடினானைவும் இடு சட்டாகைனவங் குற்றஞ்சாட்டப்பட்டவை, சோணகன், முழும்மதியன், வயது-ஏற்குறைய சடு, உயரம் ஏற்குறைய இடை அடி, மெஸ்ஸிய திரேகம், கபில் சிறம், மூட்டு-நீண்டதை, கண்கள்-கறுப்பு தாழ்த்தை, தலைமயிர்-சவரமபண்ணப்பட்டதை, நீண்ட தாடியுண்டு ஒரு பங்கு ரகராத்திருக்கிறதை, தலைவில் ஒரு தழும்பு உண்டு, குண்டியில் வெட்டுத் தழும்புகளுண்டு, பிறந்தவிடமும் பொதுயிருப்பி-மும்-அனுராசபுரத்தைச் சேர்ந்த தாமன்களும் குறிச்சிமிலிருக்கும் புதர், ஆசாடுமிடம்-மட்டுத் தனப்பாச்சர்க்காக புனரை, கலியாணம் முடித்தவன், மஜைவியையும் பின்னோவையும் தன்னுடன் கடக் கொண்டி போய்விட்டான். இனத்தோர்-கப்பிபன்விலை என்னுமிடத்தைச் சேர்ந்த கடபீ பரிக்கார் பிலிங்கள் என்னுமிடத்தைச் சேர்க்க சிலீ-ஈலெவ்வகை மீருவெல்வை, புதர் என்னுமிடத்தைச் சேர்க்க மீருவெல்வை இல்லமாபுள்ளை மீருசான் மரிக்கார், மீடபத்து மொங்கீங்கு உக்குப்பூடா கோருளைக்கும், மீடபத்து சமாதான உத்தியோகஸ்தன் ஏறி ம் கான் என்பவருக்கும், பொலிஸ் விதானை சூப்பத்தமிழ்க்கும் இவனை நன்றாகத் தெரியும். அனுராசபுரத்துப் பொலிஸ் தீவான் இவனைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விருந்தன் இலக்கம் கூகூக.

களவுபோனது.

காக்கும் ஆண்டு ஈதமீ கூட ந் ட, கொம்பனித்தெரு கிளெனி தெருவில் ஒரு குசினியிலிருந்து : சாம் பல் சிற உவீடோட் க, உள்கீலில் புள்ளிகளுண்டு, சிவப்பு நீல நிறக்கோடுகளுள்ள பந்த விளையாட்டுக்குத் தட்டுகிற லேஞ்சே ஒன்று, கிட்டத்தட்ட புதியது. சொந்தக்காரன், ஐ. ஜோன் டி சில்வா, மெஸ்டர் வண்பெரன் னர் என்பவரின் வேலைக்காரன்.

காக்கும் ஆண்டு ஈதமீ கூட ந் ட, வெள்ளவத்தை காலி ரேட்டில், மெஸ்டர் ஐ. எச். கெமில்ட்டன் என்பவருடைய குத்திலிருக்கு பெரினே கறுத்தக்கோட்ட, கறுத்தக் கோடுகளுள்ள கம்பிளிக் கமிக்கை க, வெள்ளைக்கோட்ட, மூன்றுயார்-நீளமுள்ள வெள்ளைச் சீலை க, கோடுகளுள்ள சிவப்பு தீட்தை பெனியன் ட, வெள்ளைக் கைலேகுசிகள் ட, அல்பபக்கா குடை க. சொந்தக்காரன், சார்ஸ்ல் அப்பு, மெஸ்டர் கெமில்ட்டன் என்பவரின் வேலைக்காரன்.

காக்கும் ஆண்டு ஈதமீ கூட ந் ட, மருகானை கம் டிவிசனில் சொந்தக்காரனுடைய அறையிலிருந்து : மஞ்சள் பட்டுச்சாரம் க, தோல் பட்டி க, வெள்ளைக் கோட்டுகள் ட, கொகை ஆறு கொங்ட தறப்புக் கோர்வை க, வெள்ளைத் தெறிகள் கூ, பட்டுக் கலேஞ்சுகள் ட, காசு ரூபாய் ட, இவ்வளவு சாமான்களுமடக்கின இரும்புப் பெட்டி க. சொந்தக்காரன், பி. டி. முகம்மது.

காக்கும் ஆண்டு ஈதமீ கூட ந் ட, கொம்பனித்தெரு வக்கோல் தெருவில் ஒரு மாட்டு மாலிலிருந்து : இரண்டு பேர் இருக்கக்கூடிய சவாரித்திருக்கல் ஒன்று சபாநித் தீக்கை பூசப்பட்டது, குரிய சப்பு, அல்மிஸ் என்னும் மூன்று விதமரங்களால் செய்யப்பட்டது, சில்லுகளின் உயரம் கூ அடி அ அங்குலம், உகூகும் இலக்கமுள்ளது, சில்லுக்கு ஒரு சங்கிலியும் ஆமைப் பூட்டும் தொடுக்கப்பட்டிருக்கிறது. சொந்தக்காரன், அ. அப்துல் மாஜீத்.

காக்கும் ஆண்டு ஈதமீ கூட ந் ட, கெனுல் ரேட்டில் சொந்தக்காரனுடைய வெளி விருந்தையிலிருந்து : (shade) செஷ்டன் பேட்டன்ட் பித்தனை லாம்பு ஒன்று. சொந்தக்காரன், டாக்குத்தர், ஐ. பி. சொக்மண்,

நாவலப்பிட்டி “அங்கு எறு” என்னும் தோட்டத்திலிருந்து : பொன் களுத்து ஆபரணங்கள் ட, பொன் மயிலீகி க, வெள்ளைக் காப்புகள் க, கால் பெரு விரலுக்குப் போடுகிற வெள்ளி ஆபரணங்கள் ட, பித்தனை வட்டில் எ, பித்தனைச் செம்புகள் ட, செப்புக் குடங்கள் ட, பித்தனைப்பாத்திரம் க, பித்தனைத்தகட்டம் க, பித்தனை விளக்கு க, சிவப்புக் கீலைகள் ட, கம்பி சேலைகள் ட, வெள்ளைச் சீலைகள் கூ, கம்பி வேட்டிகள் கூ, வெள்ளை கோட்டுகள் கூ, சிவப்பு கைலேஞ்சுகள் எ, வெள்ளைச் சீலைகள் கூ, வெள்ளைக் கமிக்கை க, பெனியன் க, கீலைத்துண்டுகள் கூ, மா. அடையாளம் போட்ட அல்பபக்கா குடை க, பெரிய கத்தி க, கணக்கு புல்தகம் க, தமிழ் புல்தகம் டி, மாட்சாமி பேர்ப்பட்ட வேலைக்காரன் பதிவுப்புங்கம் க. சொந்தக்காரன், வேலாயுதம் “அங்கு எறு” தோட்டம், காவலப்பிட்டி.

கொரும்பு மேட்டுத்தெருவில் ஒரு வீட்டிலிருந்து : வெள்ளி மெடல் ஒன்றுடனும் (charms) சார்ம்களு னும் துரைச்சாணியின் பொன் சங்கிலி க, வைர (spring) ஸ்பிரிக் மார்ச்ட்டைப் பூட்டுகள் ட, வைர மோதிரங்கள் கூ, ஜெண்டில்மன் பொன் கடிகாரச் சங்கிலி ஒன்று தொடுத் த வெள்ளிக் கடிகாரம் க, பொன் அட்டியல்கள் கூ, (மூன்று அட்டியல்களும் மூன்று விதப் பெட்டர்ன்), பொன் சிபுபு ஒன்று, இரண்டு பொஞ்சி, ஒரு கொங்க குச்சு அடங்கிய குதேச பொன் கொண்டைக் குச்சு கூட்டம் க, இரத்தினக் கல்பதித்தபாமின் வடிவமுள்ள துரைச்சாணியின் அங்குகிற பொன் காதன் சோடு க, கொத்துவேலை செய்த பொன் மோதிரங்கள் கூ, பெருத்த-பவளமணி அட்டமயல் க, பலவீத விலையுப்பாக்கம் பதிவுப்புங்கம் க, பொன் கடிகாரச் சங்கிலி ஸ்பிரிட் (slide) என்றனைக்கப்பட்ட துரைச்சாணியின் வெள்ளி கஞ்சத்து ஆபரணம் க, வெள்ளி குளங்களத்தைகளின் காண்டி க, முக்கூட்டு என்றனைக்கப்படும் குதேசு கூட்டம் பொன் அணி க, ஒரு தொகை பொன் மணிகள், பல விதமாதிரியாயின் மாத்தறை வைரம் பதித்த மூன்று சிறுவைகளைட்டுக்கொடும் வகைக் கட்டம் க, வைரக்கள் தெரியும்.

கணி சோடு க, மார்ச்ட்டைப் பூட்டு க, கடுக்கன் (கிருபு) சோடு உ, சரியாய் விபரிக்கக்கூடாத பலவகை பொன் வெள்ளி நகைகள், J. P. A. என்னும் எழுத்துக்கள் கூட்டெழுத்தாய் அடையாளம்போட்ட உறுதியான வெள்ளி மேசைக் கரண்டி துசின் க, J. P. A. என்னும் எழுத்துக்கள் அடையாளம்போட்ட உறுதியான வெள்ளி தேக்கரண்டி துசின் க, J. P. A. என்னும் எழுத்துக்கள் அடையாளம்போட்ட உறுதியான வெள்ளி கறிக்கரண்டி துசின் இ, J. P. A. என்னும் எழுத்துக்கள் அடையாளம்போட்ட பெரிய வெள்ளி சூப் அகப்பை க, கொத்துவேலீ செய்யப்பட்ட வெள்ளி இங்கிலீஸ் கறிக் கரண்டி துசின் இ, பெரிய வெள்ளி இங்கிலீஸ் மூட் கரண்டி துசின் க, மூள்ளுபிடிபோட்ட வெள்ளி இங்கிலீஸ் ஜாறுகாய் மூட் கரண்டி க, வெள்ளி இங்கிலீஸ் பெரிய கறிக் கரண்டி துசின் க. சொந்தக்காரி, மிஸ்டிரிஸ் எலன் கொவெல், மேட்டுத் தெரு, கொழும்பு.

களவுபோனது அவ்வளது அலைஞ்துபோனது.

கறுக்கும் ஆண்டு மார்க்டுமின் உக் ர, இயான்ப்பானம் கறவட்டியில் ஒரு வளவில்ருந்து : கபில நிறக்கறுப்புப் பசு ஒன்று, குநிகள் இடது பின்னங்காலில் + நெற்றியில், X இடது கனனத்தில். சொந்தக்காரன், நீக்கிலார் வழித்திலின்கம், நல்லூர், இயான்ப்பானம்.

கறுக்கும் ஆண்டு தைமா கூங் வ, கொம்பனித்தெரு பிழேபூருக் தெருவில் சொந்தக்காரனுடைய சோட்டத்திலிருந்து : கறுப்பு வெள்ளை நிறங்களுடைய நாம்பன் ஒன்று, P. A. D. O. என ஒரு பக்கத்தில் குநிக் கறுப்பட்டிருக்கிறது. சொந்தக்காரன், சுதகக்குறு மாலிஸ் வெர்னன்டு.

காணுமற்போனது.

கறுக்கும் ஆண்டு மார்க்டுமின் உக் ர, நிக்கிலை இயாழ்ப்பானத்தில் சொந்தக்காரியினுடைய வசத்திலிருந்து : பெரிய நீலக்கல் ஒன்றைச் சுத்தவர ஏங்குறைய பத்து வைரக்கல் கூட்டமாகப் பதித்த பொன் மோ திரம் ஒன்று. சொந்தக்காரி, மிஸ்டிரிஸ் எச். டி. எம். டொட்ட, கட்டியமெட்டன் பளை.

கறுக்கும் ஆண்டு தைமா க் ர, சோனகத்தெருவுக்கும் பாலத்துறைக்கு மிலையில் சொந்தக்காரனுடைய வசத்திலிருந்து : 35 வராகன் பாரமுள்ள பொன் மணிக்கோர்வை ஒன்று. சொந்தக்காரன், பக்கிர் மீரு வெவ்வை சேக்அப்புல் காதர்.

கண்டுபிடிக்கப்பட்டது.

கொம்பனித்தெரு மெலேதெருவில் தவரணைக்குச்சேர்ந்த இடத்தில் : களுத்தில் மஞ்சள் இறங்களுள்ள கறுத்த முளுக்கோளி ஒன்று. - சொந்தக்காரன், தெரியவில்லை.

காணுமற்போனவன்.

புஞ்சி கிரு எனப்பேர்கொண்ட ஒரு பையன், சிங்களவன், பெறவயச்சாதி, புத்தசமயி, வயது-இ, உயரம்கூடி அடி, பிலத்த திரேகம், பொதாநிறக் கறுவல், கணகள்-கறுப்பு உருளை, தலைமயிர்-கறுப்பு கொண்டையாகக் கட்டப்பட்டது, பாலகுத்திய அடையாளங்களுண்டு. பிழந்தவிடம்-பத்தள என்னுமிடத்தைச்சேர்ந்த எட்டிமோல் என்னுமிடத்திலிருக்கும் அல்லவுடும், பொதுயிருப்பிடம்-எட்டிமோல் என்னுமிடத்திலிருக்கும் அல்லவுடும் கெதற, தகப்பன்-ஷிப்பன, தாய்-குடி, இவ்விருவரும் எட்டிமோல் என்னுமிடத்தைச்சேர்ந்தவர்கள், கலபெட டிவி சன் ஒவ்விசர் புஞ்சிருலை என்பவருக்கு இவளை நன்றாகத் தெரியும்.

விளம்பரம்.

இளைதம்பி ரூமலிங்கம், கறுக்கும் ஆண்டு ஐப்பசினா உத் ர நிக்கிலையக்கொண்ட கடுவக ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் வெளிப்பட்டுவிட்டான்.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police..

Police Office,
Colombo, January 20, 1899.